

வலி

கிளவ் வலிச்சிந்தே ண்று

பயணத்தை விட இடியுமா;

கொஞ்சம் காலாறி விட்டு

மூண்டுப் பலக்க வேண்டியதுதான்...

சு. சௌ

சிபங்கூர்

11.6.2015.